

Kerala Gazette No. 13 dated 28th March, 2017.

PART I

Section iii



കേരള அரசു

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

எண் 2368/ச. இ. சி. 2/2015/சட்டம். திருவனந்தபுரம், 2015 அக்டோபர் 3
1191 கன்னி 17/
1937 அஸ்வினம் 11.

2015 அக்டோபர் 3-ம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரசட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

எஸ். குமாரி சுதா,
சிறப்புச்செயலர் (சட்டம்).

2015-ன் அவசரசட்டம் எண் 17

**2015-ன் ஊதியம் வழங்குதல் (கேரள திருத்த)
அவசரசட்டம்**

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாம் ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1936-ன் கேரள மாநில ஊதியம் வழங்குதல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரசட்டம்.

முன்னுரை.—கேரள மாநிலத்தின் 1936-ன் ஊதியம் வழங்குதல் சட்டத்தில் (மத்திய சட்டம் 1936-ன் எண் 4) பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்குத் தேவையான சூழ்நிலை நிலவுவதாக கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213-ம் விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி இந்திய குடியரசுத்தலைவரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றதாலும்;

தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் 213-ம் விதித்தொகுப்பு (1)-ம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை வினியோகித்து கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பரம் செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயர், பரப்பு மற்றும் தொடக்கம்.—(1) இந்தஅவசரச்சட்டம் 2015-ன் ஊதியம் வழங்குதல் (கேரள திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) கேரள மாநிலம் முழுவதும் வியாபித்திருக்கும்.

(3) இது உடனடியாக அமலுக்கு வருவதாகும்.

2. 1936-ன் சட்ட எண் 4 தற்காலிகமாக திருத்தம் செய்தல்.—கேரள மாநிலத்தில் இந்த அவசரச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, 1936-ன் ஊதியம் வழங்குதல் சட்டம் (1936-ன் மத்திய சட்டம் எண் 4) (இதன் பிறகு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படும்), பிரிவு 3-ல் குறிப்பிட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 6-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தில், பிரிவு 6-ல் நிலவிலுள்ள காப்புவாசகத்திற்கு பிறகு, பின்வரும் காப்புவாசகம் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

“இந்த சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும், பணியாளர்களுக்கு அவர்களது ஒப்புதல் இல்லாமல் ஊதியத்தை காசோலை அல்லது அவரது வங்கிக்கணக்கு வாயிலாக அளிப்பதற்கு குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களை மாநில அரசுக்கு, அரசிதழ் அறிக்கை வாயிலாக வெளியிடலாம்”.

பி. சதாசிவம்,

ஆளுநர்.